



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2460/44 - 2025 ඔක්තෝබර් මස 31 වැනි සිකුරාදා - 2025.10.31

2460/44 ஆம் இலக்கம் - 2025 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 31 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டம்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க ஆகிய நான், இதன் மூலம் பின்வரும் ஒழுங்குவிதிகளைப் பிறப்பிக்கின்றேன்.

அநுர குமார திசாநாயக்க,

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,
கொழும்பு 01,
2025 ஒற்றோபர் 31.

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பெறுமதி சேர் வரி மீளளிப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்வதற்கான ஒழுங்குவிதிகள்

1. இந்த ஒழுங்குவிதிகள் பெறுமதி சேர் வரி மீளளிப்பு நிதிய நிர்வாக ஒழுங்குவிதிகள் என்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
2. அவ்வப்போது திருத்தப்படும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சட்டபூர்வமான பெறுமதி சேர் வரி மீளளிப்பு கோரிக்கைகளை சரியான நேரத்தில் வினைத்திறன் மிக்கதாகவும் வழங்குவதை உறுதிப்படுத்துவதே பெறுமதி சேர் வரி மீளளிப்பு நிதியத்தின் நோக்கமாகும்.



3. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்திற்கென இலங்கை மத்திய வங்கியிலோ அல்லது நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அரசு வங்கியிலோ தனியான கணக்கொன்று பேணப்படல் வேண்டும்.
4. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்திலிருந்து செய்யப்படும் செலவினங்கள், பெறுமதி சேர்வரிச் சட்டத்தின் விதிகளின்படி முறையாகச் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பெறுமதி சேர்வரி மீளளிப்பு வழங்கலுக்கு மாத்திரம் கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.
5. மீளளிப்பு, இலங்கையில் உள்ள ஒரு வணிக வங்கியில் பராமரிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மேற்கொள்ளும் பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு மாத்திரம் காசோலை அல்ல வங்கிக் கணக்கு ஊடாக பணத்தை வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தல், (Bank Transfer) அல்லது முதலில் சரிபார்க்கப்பட்ட உரிமை கோரலிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
6. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியிலிருந்து எந்தவொரு பணமும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அல்லது வேறு எந்தத் திணைக்களத்தினதும் நிர்வாக அல்லது செயற்பாட்டுச் செலவினங்களுக்காக பயன்படுத்தக் கூடாது.
7. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்தின் அனைத்து பெறுவனவு மற்றும் கொடுப்பனவுகளுக்கும் முறையான கணக்குப் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
8. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்தின் செயற்பாடுகள் குறித்த காலாண்டு நிதி அறிக்கைகள் நிதி அமைச்சரின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
9. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்தின் செயல்திறன் குறித்த வருடாந்த அறிக்கை ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டு நிதி அமைச்சர் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
10. பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்தின் சரியான முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான வழிகாட்டுதல், சுற்றறிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்களை ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடலாம்.
11. இந்த ஒழுங்குவிதிகள் செயற்படுத்தப்பட்ட திகதியளவில், பெறுமதி சேர்வரி மீளளிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் சரிபார்ப்புக்கு உட்பட்டு, இந்த விதிகளின் கீழ் வழங்கப்பட வேண்டும்.
12. இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த இந்த ஒழுங்குவிதிகளுக்கு முரணான எந்தவொரு நடைமுறையும், இந்த ஒழுங்குவிதிகள் நடைமுறைக்கு வரும் திகதியில் இந்த ஒழுங்குவிதிகளால் மாற்றப்பட்டதாகக் கருதப்படும்.
13. இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கத்திற்காக -

"ஆணையாளர் நாயகம்" என்பது, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாகும்.

"பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியம்" என்பது, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் பிரிவு 71 இன் கீழ் நிறுவப்பட்ட பெறுமதி சேர்வரி மீளளிப்பு நிதியத்தைக் குறிக்கிறது.